

Tamil kavithakachana

Code no: 11

Topic :- விடியல்ஓவ்வாறு விடியலும் அடிகள்

நாலை எந்றும் விடியலும் பொழுது -
என் இளையில் ஆசுந்தும் தூண்டிலை
நாலை சூரியன் பாஞ்சும் வேளையில்
என் மனம் ஆசுந்துத்தால் தூண்டிலை

ஓவ்வாறு விடியலும் என் ஆயுள் -
நாட்காலில் ஆசுந்தும்
ஓவ்வாறு காலையும் என் கடவுள்
அடிகாப் பணத்து சுருத்தார்.

விடியலும் பொழுதிலை சூரியன் நூற்றுக்கண்
அந்த நாட்காலை முதலும் அடிகுள்ளாதாய் -
மோட்டுவடிலை, சாலை வேளை என் -
நாட்காலில் என்றும் ஆசுந்துமை.

சூரியனை கடவுள் முதலும் -
அடிகாப் பஸ்டிச்சார், அந்த -
சூரியனை என் சாலை எந்றங்காலை
முதலும் அடிகுள்ளாதாய் மாட்டாலை.

விடியலும் பொழுது என் இளையில் நூள்கையும்
நாலையின் ஏச்யல்களை என் சூரியனை -
பாஞ்சுக் காலி நூடால் நூடால் தலை -
அந்த ஏச்யல்கள் முதலும் அடிப்படையில் மாற்றலை.

நாலை எந்றங்காலில் புல்காலில் இருங்கும்
மின்னை சூல்லை ஸ்ரீ தூளீநாள்
அந்த புல்காலை முதலும்
அடிகாப் மாட்டாலை.

நும்புடய ஒவ்வொரு விடியஸ்தாம நும் -

முதும் ஆடி நாச நாசுவோம்

நல்லது பட்டும் சூசியோம்

ஒவ்வொருவர்கும் நல்லவர்தனாதிய் அருப்போம்

நானை ஜேள்வை குஞ்சிதரின் போன்ற

என் மனதை குவருத்த சூ

அந்த பும் நும்புடய ஒவ்வொரு விடியஸ்தாம அழிகுள்ளதாத்தி மாட்டுந்தா.

நும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டுதனையும்

முதும் நல்லதாகவை பார்ப்போம்

சுந்யனை போலவை நல்ல பிரதாசமாய்

நும் நாட்டரில் பிராதாசப்போம்.

ஒவ்வொஞ் விடியஸும் நும் வாழ்வெல்

ஒடு போர்த்தனமாய் நீண்டி அருக்கும்

என்றால் அந்த போர்த்தனத்தை

முதும் சந்தேகமாக போராடி வாழுவோம்.

ஒவ்வொஞ் விடியஸ்தாம நும்புடம் சூசால்வ வடும்

வாழ்வென்றாம் நும் வாழ்வெல் ஒடு போர்த்தனம் நான்!

விடியும் நேரந்துத்து அக்கின்றை நானை -

எனின்றைவென்று யோசித்தானது

நானை அழிகு இனக்கு எல்லாவற்றையும்

சூசால்வி வரும் எனி மனிதா. . . .